KUMBHAT FINANCIAL SERVICES LIMITED

(CIN: L65991TN1993PLC024433)

To, 14.02.2022

BSE Limited

Phiroze Jeejeebhoy Towers Dalal Street Mumbai - 400001

Sub: Newspaper Publication of unaudited Financial Results for the Quarter ending, 31st December, 2021- Covering Letter-Advertisement in News Papers Regulation 47(3) of SEBI (LODR) Regulation, 2015

Scrip Code: 526869

Dear/Sir,

Kindly find enclosed copies of e paper of two dailies one in English and one in vernacular in respect of unaudited financial results for the quarter ending 31st December, 2021

Kindly take the same on your records and acknowledge the receipt.

Thanking You,

Yours faithfully,

NE

For Kumbhat Financial Services Limited

SANJAY KUMBHAT

Director

DIN: 03077193



தமிழ்நாட்டை முற்றிலுமாக புறக்கணிக்கிறீர்கள்

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமைகளை பேசினீர்களே? இன்று அதை மறந்தது ஏன்?

முதலமைச்சராக "குஜராத் இருந்தபோது மாநில உரிமைகளைப் பேசிய பிரதமர் மோடி, பிரதமர் மோடி, பிரதமரானதும் மாநிலங்களை மறந்தது ஏன்?" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

நேற்று (11–ந் தேதி), முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் உள்ளாட் சி பரப்புரைக் கூட்டத்தில் பேசியதாவது:

இதுவரை நாம் கேட்ட நிவாரண அரசிடமிருந்து ஒன்றிய வரவில்லை. எப்போது முழுவதுமாக வழங்குவார்கள் என்பதும் கெரியவில்லை. வெள்ள மழை நிவாரண நிதி மட்டுமல்ல, நாம் கேட்ட எந்தப் பேரிடர் நிவாரண நிதியையும் இதுவரை முழுதாகத் தரவில்லை. பிரதமருக்குக் கடிதம் எழுதியாயிற்று. ஒன்றிய அமைச்சர்களை நேரில் பார்த்து – மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைச் சொல்லியாகி விட்டது.

நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்கள் முறையிட்டாகி விட்டது. ஆனால், இப்போதுகூட பட்ஜெட் தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு – நமது மக்கள்நலத் திட்டங்கள் எதற்கும் நிதி ஒதுக்க வில்லை. தமிழ்நாட்டுக்கான பெயில்வே கிட்டங்களையம் புறக்கணித்தி ருக்கிறார்கள். திருக்குறளைச் சொல்லித் தமிழர்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் பிரதமர் மோடி திருவள்ளுவர் தமி<u>ழ்</u>நாட்டை முற்றிலும் வாழ்ந்த புறக்கணிக்கிறார்.

நிலுவைத்தொகை ஜி.எஸ்.டி. எங்கே? பேரிடர் நிவாரண நிதி எங்கே? தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எங்கே? தமிழ்மொழிக்குரிய முக்கியத்துவம் எங்கே? இதற்கெல்லாம் உங்களிடம் இருந்து பதில் வராது.

மழை வரலாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமி<u>ழ்</u>நாட்டைப் பார்வையிட 21.11.2021 அன்று ஒன்றியக்குழு வந்தது. மாநிலம் முழுதும் சுற்றிப் பார்த்தார்கள். என்னையும் அவர்கள் கோட்டையில் வந்து சந்தித்தார்கள். கேட்ட நிதி தரவில்லை

தமிழ்நாட்டில் கனமழை வெள்ளப் சீரமைக்கத் பாதிப்புகளைச் தற்காலிகமாகச் சீரமைப்புப் பணிகளுக்கு 1,510 கோடி ருபாயும் சீரமப்புப் பணிகளுக்காக நிரந்தரச் 4,719 கோடி ரூபாயும் என மொத்தம் 6,230 கோடி ருபாய் தேவை என்று விரிவான அறிக்கைகளை அனுப்பி ஒன்றிய அரசை நாம் கேட்டுக் இல்லாததால், டிசம்பர் 29 அன்று, பிரதமருக்கும் கடிதம் எழுதினேன். கேவையான நிதியை விடுவிக்க உள்துறை அமைச்சகத்தை அறிவுறுத்த வலியுறுத்தினேன்.

இன்று பிப்ரவரி 11-10ஆகிவிட்டது. இதுவரை எதுவும் ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை. ஏற்கனவே கொரோனா காலம் என்பதால் நிதி நெருக்கடி அதிகமாக உள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் மாநில அரசுக்கு இருக்கிறது. இந்தச் சூழலில் மழைவெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியைத் தர ஒன்றிய அரசு தாமதிப்பது என்ன நியாயம்?

ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரியான என்று ஜி.எஸ்.டி., சொல்லி முழுக்க முழுக்க நமது நிதி ஆதாரங்கள் ஒன்றிய அரசிடம் போய்விடுகிறது. மாநில அரசுக்கு வர வேண்டிய வருவாய், ஒன்றிய அரசின் கைக்குப் போய்விடுகிறது.

லேட்டஸ்டாக, இப்போது,

NOTICE

Scheme Name

Sundaram Aggressive Hybrid Fund

பிரதமருக்கு ஸ்டாலின் கேள்வி

பத்திரப் பதிவு வருவாயையும் மாநிலங்களுக்குக் கிடைக்காமல் செய்ய ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு கொண்டு வர திட்டத்தைக் இருக்கிறார்கள். ் மாநில அரசிடம் இவர்கள் விட்டுவைத்திருக்கும் வருவாய்களில் பத்திரப்பதிவு வருவாய் முக்கியமானது ஆகும்.

. கைவைக்கிறார்கள் அதிலும் என்றால் மாநில அரசுகளின் நிதி உரிமையை முழுக்க (முழுக்க இவர்களே விழுங்கி ஏப்பம்விடப் பார்க்கிறார்களா? பறிக்கப் பார்க்கிறார்களா? பிறகு, மாநிலங்கள் தங்கள் அரசுகளை எப்படி நடத்துவது? ்மாநிலங்கள் தங்கள் மக்களை எப்படிப் பாதுகாப்பது?

மாநில உரிமைகளை பறிக்க நினைப்பதா?

உரிமைகளைப் மாநிலங்களோ<u>ட</u> பரிக்க நினைப்பது மூலமாக நினைக்கிறீர்கள்? சாதிக்க மாநிலங்கள்தானே இந்த நாடு எனும் அழகிய மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்கள்! அதைத்தானே ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் 'Union of States' என்று சொன்னார்! அரசியலமைப்புச் சட்டத்தில<u>்</u> இருப்பதைத்தானே அவர் சொன்னார். அது ஏன் பிரதமர் மோடிக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது! நீங்களும் குஜராத் முதலமைச்சராக இப்போது இருந்துவிட்டுத்தானே பிரதமராக ஆகியிருக்கிறீர்கள்? அப்போது மாநில உரிமைகளைப் பேசினீர்களே!? நீங்களும் இப்போது மறந்துவிட்டீர்களா!

தமிழ்<u>நாட்</u>டு மக்களின் நலனை மனதில் வைத்து தமிழ்நாட்டின<u>்</u> மருத்துவக் கட்டமைப்பை காப்பாற்ற ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைக் காப்பாற்ற நீட் விலக்கு மசோதாவை மாநிலச் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பினால் நியமனப் பொறுப்பான கவர்னரை வைத்துக்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் புறந்தள்ளிடலாம் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கனவு

தமிழ்நாட்டில் நிச்சயம் பலிக்காது! மருத்துவக்கல்விக்கானநீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து, தமிழ்நாட்டுக்குள் வராமல் தி.மு.க. தடுத்தது. அம்மையார் முதலமைச்சராக ஜெயலலிதா எதிர்க்காங்க. இருந்தபோதும் நான் சட்டமன்றத்திலேயே பதிவுசெய்திருக்கிறேன். ஆனால், பொறுப்பில் பழனிசாமி இருந்தபோது, *த*மிழ்நாட்டு விட்டுக்கொடுத்து உரிமைகளை அடிபணிந்து போனார். முதன்முதலில் தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வு வைத்தது பழனிசாமிதான்! அப்படித்தானே தேர்வு தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது. தமிழ்நாட்டுக்கும<u>்</u> தமிழர்களுக்கும் . எதிரான எந்தச் செயல்கள் நடந்தாலும் முதலில் எதிர்ப்பது தி.மு.க.தான். பதில் எங்கே**ջ**

. தமிழர்களின் உணர்வோடு கலந்துவிட்ட பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு வந்தபோது அதற்கான ஆபத்து போராட்டத்தை மட்டுமின்றி 'நீட்'டுக்கு எதிரான போராட்டத்தையும் சேர்த்தே நடத்தியதுதான் தி.மு.க. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் எந்தத் தேர்வு மையத்தில் நீட் நடந்ததென்று ஒரு தேர்வு மையத்தின் பெயரையாவது சொல்வதற்கு திராணி இருக்கிறதா? பதில் அதற்கு முதலில் சொல்லுங்கள். உங்களால்

RECORD DATE FOR INCOME DISTRIBUTION CUM CAPITAL WITHDRAWAL (IDCW)

NOTICE is hereby given that Sundaram Trustee Company Limited, the Trustee to Sundaram Mutual Fund, has declared Income

Pursuant to the payment of IDCW, the NAV of the scheme will fall to the extent of payout and statutory levy, if applicable. The IDCW payout will be to the extent of above mentioned IDCW per unit or to the extent of available distributable surplus, as on the Record Date mentioned above, whichever is lower. Past performance may or may not be sustained in future. All unitholders under the IDCW Option of the above-mentioned scheme, whose name appears on the Register of Unitholders on the aforesaid Record Date, will be entitled to receive the IDCW. The above stated quantum of IDCW and the Record Date were approved by

Record Date#

February 17, 2022

Distribution cum capital withdrawal (IDCW) on the face value of ₹ 10/- under the following scheme

Plan - Option

Regular Plan - IDCW

Direct Plan - IDCW

* Income Distribution will be done/IDCW will be paid, net of tax deducted at source, as applicable.

the Board of Directors of Sundaram Trustee Company Limited vide their resolution dated February 11, 2022

Or subsequent business day if the specified date is a non-business day.

சொல்ல முடியாது. ஏன் என்றால், முதல் நீட் தேர்வு நடந்ததே உங்க ஆட்சியில்தான். நான் இப்போதும் சொல்கிறேன். நீங்கள் ஒரே ஒரு தேர்வு மையத்தின் பெயரைச் சொல்லுங்கள். பொதுவிவாதத்துக்கு தேதியையும் மேடையையும் நான் சொல்கிறேன். புதிதாகப் பொய்மூட்டை எதையாவது எடுத்துக்கொண்டு வந்து தமிழ்நாட்டு மக்கள் முன்னால் கொட்டலாம் மக்கள் முன்னால் என்று நினைக்கவேண்டாம். உங்களது கேட்டுக் கேட்டு என்று வெறுத்துப்போய்விட்டது மக்கள் சொல்கிறார்கள்.

கடற்படையினரால் இலங்கை தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்கு செய்யப்படுகிறார்கள். மீனவர்களுக்குச் தமிழ்நாடு சொந்தமான மீன்படிப் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசு முயற்சி எடுக்கிறது. அதனை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறேன்.

இலங்கைக் கடற்படை தொடர்ந்து தனது அத்துமீறலை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சொந்தமான 205 மீன்பிடி படகுகள் அவர்கள் வசம் உள்ளது. இதனை ஏலம் விடப்போவதாக செய்தி வெளியாகி உள்ளது. இலங்கை இந்த நடவடி**க்**கை சட்டத்திற்குப் புறம்பானது. இதனைத் தடுக்க வேண்டிய கடமை ஒன்றிய பாரதீய ஜனதா அரசுக்கு இருக்கிறது.

செய்யப்படும் தமிழ்நாட்டு இந்தியக் மீனவ*ர்*கள் குடிமக்கள் தானே? இதுபற்றி ஜனவரி மாதம் நான் எழுதிய கடிதத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அனுப்பி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் ஏலத்தை இலங்கைத் தொடராது என்று அவர்கள் உறுதி அளித்திருப்பதாகவும் சொன்னார்கள். வாக்குறுதியை ஆனால் அந்த இலங்கை அரசு மீறுவதை, இந்திய வெளிப்படையாகவே

வேண்டும். கண்டிக்க மீட்க முடியாத நிலையில் உள்ள மீன்பிடிப் படகுகள் உரிய துறை நடைமுறைகளைப் பின்பற்றி, பல்வேறு இலங்கை நீதிமன்றங்களால் ഖി(പ്രിഖിக്കുപ്പല .வைதான. ஆனாலும அத்துமீறிச் செயல்படுகிறார்கள். ஆண்டுக்கு 2018–ம் சிறைப்பிடிக்கப்பட்ட 125 படகுகள் அங்குதான் இருக்கிறது. பழுது பார்க்க இயலாத அளவுக்கு சேதம் அடைந்தவை ஆகும். இதனை என்ன செய்வது என்பது குறித்து நமது அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழை வளப்படுக்குவகாக இருந்தாலும் தமிழர்களைக் காப்பதாக இருந்தாலும் தமிழ்<u>நா</u>ட்டை மேம்படுத்துவதாக இருந்தாலும் அனைத்திலும் 100-க்கு 100 தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட இயக்கம், தி.மு.க. தான்! தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். எனவே, சமத்துவம்

மதச்சார்பின்மை மொழியுணர்வு பொதுவடைமை ஆகியவை சங்கமித்துள்ள குமரி மக்களிட ம் 'உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி' என்று ஆதரவு கேட்கிறேன். . இவ்வாறு ஸ்டாலின் பேசினார்**.**

SUNDARAM MUTUAL

February 11, 2022 (₹)

28.1159

40.6998

R Ajith Kumar

தமிழகத்தில் நேற்று 3 ஆயிரம் பேருக்கு கொரோனா முன்தினம் சிறுவன் உயிரிழந்தான்.

தமிழகத்தில் ஆயிரத்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் **நல்வாம்வத்து**றை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 1,830 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,840 ஆண்கள், வெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் கோவையில் 569 பேரும், 590 பேரும், செங்கல்பட்டில் பேரும், திருப்பூரில் 193 பேரும், ஈரோட்டில் 154 பேரும், சேலத்தில் 165 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 7 பேரும், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூரில் தலா 5 பேரும் உள்பட 25 மாவட்டங்களில் பாதிப்பு 50க்கு கீழ் குறைந்துள்ளது.

இதில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 456 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 19 லட்சத்து 36 ஆயிரத்து 291 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 31 ஆயிரத்து 154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தமிழக**த்**தில்



நிலவரப்படி 3 ஆயிரத்து 406 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,617 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 556 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஆஸ்பத்திரியில் 11 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 14 பேரும் என $2\overline{s}$ பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் திருவள்ளூரில் 3 பேரும், சேலம், 23 ் மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு 25 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருந்ததால், கடந்த 7ந் தேதி திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி இந்தநிலையில், செய்யப்பட்டது. சிறுவனுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையில், வந்த சிகிச்சை பலனின்றி



இணை நோய் பாதிப்பும் இல்லை. மற்ற 24 பேர் இணை பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் நோய் தொற்றால் உள்ளனர். இத்தொற்று

உயிரிழந்த

37 ஆயிரத்து 887 பேர் கொரோனா உயிரிழந்து பாதிப்பில் இருந்து நேற்று 14 ஆயிரத்து 51 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 56 ஆயிரத்து 2 பேர்

சிறுவனுக்கு

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கில் மேலும் தளர்வு...

(1ம் பக்கத் தொடர்ச்சி) கூடுதலாக அறிவிக்கலாம் ஆலோசிக்கப்பட்டது.

கடைகளுக்கு தளர்வு

தற்போது மழலையர் பள்ளிகள். நர்சரி பள்ளிகள் செயல்படவும், அரசு, தனியார் கலை விழாக்கள், பொருட்காட்சிகள் நடத்தவும் தடை உள்ளதால் இதை விலக்கிக்கொள்ள அறிவிப்பு வெளியிடலாம் தெரிகிறது.

உணவகங்கள், விடுதிகள், ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள், நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50 . சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேபோல் சினிமா தியேட்டர்களிலும் சதவீத _ பா**ர்வை**யாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் இதிலும் அறிவிக்கப்படலாமா? தளர்வுக**ள்** என்றும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவதால் அது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தற்போது தேர்தல் பிரச்சார சமயமாக அரசியல் கூட்டங்கள் உள்ளகால் நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது. எனவே இ்ன்று மாலையில் இது சம்பந்தமாக அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி அரசு உயர் கொரோனா கூறும்போது, குறைந்து வரும் நிலையில் இனியம் அதிக கட்டுப்பாடுகள் இருந்தால் சரியாகாது. மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு வாழ்வாதார முக்கியத்துவம் வழங்கும் வகையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

சென்னை, கிண்டி குழந்தைகள் தேசிய உயிரியல் பூங்கா வளாக்த்தில் உள்ள கூட்ட அரங்கில் அண்ணா பல்கைக்கழகம் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் சார்பாக தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளுக்கு வானவியலில் கார்பன் தன் மயமாதல் பற்றிய இரண்டு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இரண்டு நாள் பயிலரங்கை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் அரசு ரப்பர் கழக தலைவர் சையது முஸம்மில் அப்பாஸ் மற்றும் வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலா மற்றும் வனத் துறைத் தலைவர் அசோக் உப்ரிதி ஆகியோர் துவக்கி வைத்தார்கள். உதவி தலைமை வகப் பாதுகாவலர் அனுராக் மிஸ்ரா, சென்னை மண்டல வனப் பாதுவாகாவலர் கே.கீதாஞ்சலி, மாநில திட்டக்குழு நிலங்கள் பயன்பாடு பிரிவு தலைவர் எஸ்.சுதா, அண்ணா பல்கலைக்கழக சிறப்பு பேராசிரியர் ஆ.இராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

ஈசாப் இந்தியா லிமிடெட் CIN:L29299TN1987PLC058738

பதிவு அலுவலகம் : பிளாட் எண் 13, 3வது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை- 600 058

தொ.பேசி எண். 044-4228 1100, இ-மெயில்: investor relations@esab.co.in

ரூ. லட்சங்களில் (EPS **தவி**ர

١. ا		முடிவடைந்த	முடிவடைந்த	முடிவடைந்த	முடிவடைந்த	முடிவடைந்த	முடிவடைந்த
Teòr	விவரங்கள்	காலாண்டு	காலாண்டு	காலாண்டு	ஒன்பது மாதங்கள்	ஒன்பது மாதங்கள்	ஆண்டு
ह्या. हा छ्ले	undag interval	டிசம்பர் 31, 2021	செப்டம்பர் 30, 2021	டிசம்பர் 31, 2020	டிசம்பர் 31, 2021	டிசம்பர் 31, 2020	மார்ச் 31, 2021
		(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்படா <u>கத</u> ு)	(தணிக்கை செய்யப்பட்டது)
1	மொத்த செயல்பாடுகள் மூலம் வருமானம் (வரிக்கு முன், சாதாரண மற்றும் அசாதாரண இனங்களுக்கு முன்)	22,804	22,386	18,701	63,504	48,388	69,234
2	இக்காலத்திற்கான நிகர லாபம் (வரிக்கு முன், சாதாரண மற்றும் அசாதாரண இனங்களுக்கு முன்)	2,581	3,193	1,975	8,492	5,315	8,053
3	இக்காலத்திற்கான வரிக்கு முன் நிகர லாபம் (சாதாரண மற்றும் அசாதாரண இனங்களுக்கு பின்)	2,581	3,193	1,975	8,492	5,315	8,053
5	இக்காலத்திற்கான வரிக்கு பின் நிகர லாபம் (சாதாரண மற்றும் அசாதாரண இனங்களுக்கு பின்) இக்காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் [இக்காலத்திற்கான வருமானம் உள்ளடக்கிய	1,897	2,366	1,471	6,298	3,957	5,929
	லாபம் (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்)]	1.897	2,366	1,464	6,298	3.937	5,847
6	சம்பங்கு மூலதனம்	1,539	1,539	1,539	1,539	1,539	1,539
7	பங்கு விகீத ஈட்டுத்தொகை (ஒவ்வொரு பங்கு ரூ.10/-) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்)		,	,,,,,	.,,	.,,	,,,,,
	அ) அடிப்படை	12.32	15.37	9.56	40.91	25.71	38.52
	ஆ) குறைமதிப்பு	12.32	15.37	9.56	40.91	25.71	38.52

குறிப்பு : மேற்குறிப்பிடப்பட்டவைகள் 2015-ம் வருடத்திய SEBI (பொறுப்புகளை பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல்) விதிமுறைகளில் 33-வது விதிமுறையின் கீழ். பங்கு வாத்தக நிறுவனத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள டிசம்பா 31.2021–ன் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் தேர்ந்தெடுக்கப்பட்டவைகள் ஆகும். காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான கை செய்யப்படாத நீதீநிலை முடிவுகளின் முழு படிவழும் கம்பெனியின் www.esabindia.com என்ற இணையதளத்திலும், பங்கு வர்த்தக நிறுவனத்தின் BSE Limited மற்றும் National Stock Exchange of India Limited என்ற இணையதளத்திலும் காண

"We Shape the Future"

ஈசாப் <mark>இ</mark>ந்தியா லிமிடெட்டுக்காக ரோஹித் கம்பீர்

Kumbhat Financial Services Limited

Regd. Office: 5th Floor, Kumbhat Complex, No: 29 Ratan Bazaar, Chennai - 600 003. Phone Number: 044-2533 2173. Email Id: cs@kumbhatfinancialserviceslimited.com CIN: L65991TN1993PLC024433

UNAUDITED FINANCIAL RESULTS FOR THE THIRD QUARTER ENDED 31.12.2021

				(RS.III Lakiis				
			Quarter Ende	Nine Mon	Year Ended			
SI.	Particulars	31.12.2021	30.09.2021	31.12.2020	31.12.2021	31.12.2020	31.03.2021	
No.	rantidatars	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited	
1	Total Income from Operations	7.05	5.43	1.29	22.89	18.46	16.97	
2	Net Profit / (Loss) for the period (before Tax and Exceptional items)	1.90	1.54	(2.13)	3.23	11.53	(87.05)	
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional items)	1.90	1.54	(2.13)	3.23	11.53	(87.05)	
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional items)	1.32	0.99	(2.66)	1.72	7.38	(87.76	
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1.32	0.99	(2.66)	1.72	7.38	(87.76	
6	Equity Share Capital	475.00	475.00	475.00	475.00	475.00	475.00	
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-49.55						
8	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations): (Not Annualised) 1) Basic: 2) Diluted:	0.03	0.02	(0.06)	0.04	0.16	(1.85	

- a. The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the websites of the Stock Exchange(s) and the listed entity.
- The financial statements have been prepared under Ind-As from 01.04.2019 as required by section 133 of Companies Act. 2013

Chennai 11.02.2022

Date: February 12, 2022 For more information please contact: **Sundaram Asset Management Company Ltd**

CIN: U93090TN1996PLC034615

(Investment Manager to Sundaram Mutual Fund)

Place: Chennai

Secretary & Compliance Officer Corporate Office: 1st & 2nd Floor, Sundaram Towers, 46, Whites Road,

For Sundaram Asset Management Company Ltd

Amount of IDCW*

(₹ per unit)

0.377

Regd. Office:

Contact No. (India) 1860 425 7237, (NRI) +91 40 2345 2215 Fax: +91 44 2841 8108. www.sundarammutual.com No. 21, Patullos Road, Chennai 600 002.

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

for Kumbhat Financial Services Limited SANJAY KUMBHAT

Managing Director

'Mahaan', Vikram shines in father and son drama

Director: Karthik

Subbaraj Cast: Vikram, Dhruv Vikram, Simranm, Bobby

Simha Gandhi Mahaan (Vikram), a man named after the Father Of The Nation and directed to live a life by his teachings, is broke loose when he decides to take a different path. His family abandons him and he builds an empire over several dead bodies. One fine day his estranged son returns only with the objective to kill the people who brought his father to the bad business. Who will Gandhi choose? What will make him Mahaan?

Director Karthik Subbaraj's new movie misfortune of being born Mahaan tackles an into a staunchly Gandhian to mourn their departure.



important question: What does it mean to be a Gandhian in today's day and age?

Vikram.

Gandhi has had the

family. His wife Nachi (Simran) is a devotee of self-abnegation too. So when Gandhi turns The story revolves up one day after having around protagonist is broken the no-liquor rule, named Gandhi Mahaan, Nachi, their son Dadabai played by an in form Naoroji (Dada for short) and the rest of the family

Gandhi has little time

walk out in disgust.

This commerce professor breaks bad in a big way. Teaming up with Sathyavan (Bobby Simha) and Satyhavan's son Rocky (Sananth), Gandhi becomes the gangster version of Vijay Mallya.

The trio, with the help of politician Gnanam (Muthu Kumar), bilk the system and milk the ensuing profits. Payback comes in the form of Dada (Dhruv Vikram), an aggressive police officer who has sworn to raze Gandhi's kingdom to the ground.

Vikram is fantastic as Gandhi Mahaan. He transitions effortlessly from a timid school teacher to a gun-wielding

Mobile App to identify heritage sites

Leh, Feb 12: The Ladakh administration has launched a mobile application to identify as well as list historical and heritage sites in the Union Territory to preserve them, officials said.

Chairman and Chief Councillor Executive (CEC) of the Ladakh Autonomous Hill Development Council (LAHDC) Tashi Gyalson launched the 'Ladakh heritage mobile app' in Leh.

"The listing of heritage and historical sites of Ladakh is an initiative of the department of tourism and culture in coordination with the department of rural development along with the technical support of



NIC Ladakh to identify and preserve the heritage sites of the UT," he said.

Punchok Paldan, along

with his team gave a

brief presentation and

Technical

demonstration about the operational features of the mobile application. Director,

He said the panchayat secretaries and Block Development Officers (BDO) play a very active role and urged them to ensure active partici-

Gyalson also appreciated the efforts of the departments concerned.

Kajol starts shooting for 'Salaam Venky'

Mumbai, Feb 12: Bollywood star Kajol on Friday said she has commenced shooting for her next film Salaam Venky, to be directed by veteran actor-filmmaker Revathy.

The project, earlier titled "The Last Hurrah", was announced in October

In an Instagram post, the 47-year-old actor said she is excited to share the "unbelievably true story" of "Salaam Venky" with the audience.

Today we begin the journey of a story that with you @revathyasha needed to be told, a @suurajsinngh path that had to be shra agrawal taken and a life that kukreja.in @bliveprod @ had to be celebrated. take_23_studios, Kajol, We can't wait to share who was last seen in

@varsha.

with Revathy from the post.

Revathy, who has helmed films like the 2002 National Award winning Mitr, My Friend

Salaam Venky is Suuraj produced Shraddha Sinngh, Agrawal Varsha Kukreja. The team is

unbelievably true Netflix film Tribhanga, and Phir Milenge (2004), story of #SalaamVenky wrote alongside a picture also shared the same 'Beauty and the Beast' prequel put on hold

Los Angeles, Feb 12: tried to make it all work moving forward with its wasn't meant to be for musical "Beauty and the now. These characters Beast" spin-off series.

put on hold amid delays and scheduling challenges with its cast.

Actors Luke Evans and Josh Gad were set to headline the series reprising their roles as Gaston and LeFou.

The show was developed and written by Gad and "Once Upon a Time" creators Edward Kitsis and Adam Horowitz, with the trio serving as executive producers/coshowrunners.

Particulars

Total Income (Net) Net Profit / (Loss) for the period

(before tax and exceptional items)

before tax after exceptional items

Net Profit / (Loss) for the period

Net Profit / (Loss) for the period

(after tax and exceptional items)

comprehensive income after tax)

Paid up Equity Share Capital

(Face value Rs.10 per share)

(i) Basic EPS

Place : Mumbai

Date: 11th February 2021

(ii) Diluted EPS

Total Comprehensive Income for the period (Comprising profit for the period after tax and othe

Other Equity (as per last audited balance sheet) Earning per share (EPS) FV of Rs. 10/- each (not annualised)

Disney Plus is not but under the gun it and this story will live According to Deadline, on, but sometimes the the prequel to the studios' best intentions & reality 2017 feature film has been collide & nothing can be done," Gad wrote with creative elements Twitter after news of the canceled shoot broke.

The series was set to star Luke Evans (The Alienist) and Josh Gad (Wolf Like Me), reprising their roles from the 2017 live-action remake as Gaston and LeFou, respectively. In addition to Evans and Gad, the cast included Briana Middleton (The Tender Bar), Fra Fee (Hawkeye), Jelani Alladin (The Walking Dead: World Beyond), Sadly, Tis true. We and singer Rita Ora.

SAVANT INFOCOMM LIMITED

CIN: L72200TN1978PLC058225

REGD. OFFICE: No 16, 1st floor, Corporation Shopping Complex, Indira Nagar, Adyar, Chennai - 600020 Tel. 02240750100 / Fax. 022 22044801 | Email : sil.compliance@gmail.com

Extract Statement of Unaudited Financial Results for the Quarter and Nine Month ended 31st December ,2021

(6.29)

(6.29)

(6.29)

338.03

(0.19)

(0.19)



A Beauty and the Beast prequel series has been in the works at Disney for the past couple of years, with this recent incarnation developed and written by Gad alongside Once Upon a Time creators Edward Kitsis and Adam Horowitz. The trio was on board as executive producers and co-showrunners, with the

(Rs. In Lakhs, unless otherwise stated 9 Months Ended Year Ended

(14.38)

(14.38)

(14.38)

(14.38)

338.03

(0.43)

(0.43)

(Audited

(19.60)

(19.60)

(19.60)

(19.60)

338.03

(424.58)

(0.58)

(0.58)

31-Dec-21 | 31-Dec-20 | 31-Dec-21 | 31-Dec-20 | 31-Mar-21

(16.94)

(16.94)

(16.94)

(16.94)

338.03

NA

(0.50)

(0.50)

(Unaudited) (Unaudited) (Unaudited)

(5.04)

(5.04)

(5.04)

(5.04)

338.03

NA

(0.15)

(0.15)

Tony Award-nominated Liesl Tommy directing the first episode. Alan Menken, who scored both the 1991 and 2017 movies, was to write the soundtrack of the series.

Kumbhat Financial Services Limited

Regd. Office: 5th Floor, Kumbhat Complex, No: 29 Ratan Bazaar, Chennai - 600 003. Phone Number: 044-2533 2173. Email Id: cs@kumbhatfinancialserviceslimited.com CIN: L65991TN1993PLC024433

UNAUDITED FINANCIAL RESULTS FOR THE THIRD QUARTER ENDED 31.12.2021

			Quarter Ende	d	Nine Mon	Year Ende		
SI.	Particulars	31.12.2021	30.09.2021	31.12.2020	31.12.2021	31.12.2020	31.03.2021	
No.	Faiticulais	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited	
1	Total Income from Operations	7.05	5.43	1.29	22.89	18.46	16.9	
2	Net Profit / (Loss) for the period (before Tax and Exceptional items)	1.90	1.54	(2.13)	3.23	11.53	(87.05	
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional items)	1.90	1.54	(2.13)	3.23	11.53	(87.05	
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional items)	1.32	0.99	(2.66)	1.72	7.38	(87.76	
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1.32	0.99	(2.66)	1.72	7.38	(87.70	
6	Equity Share Capital	475.00	475.00	475.00	475.00	475.00	475.0	
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-49.55						
8	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations): (Not Annualised) 1) Basic:	0.03	0.02	(0.06)	0.04	0.16	(1.85	
	2) Diluted:	0.03	0.02	(0.06)	0.04	0.16	(1.8	

a. The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the websites of the Stock Exchange(s) and the listed entity

The financial statements have been prepared under Ind-As from 01.04.2019 as required by section 133 of Companies Act, 2013

for Kumbhat Financial Services Limited SANJAY KUMBHAT

NOTICE



SUNDARAM MUTUAL

RECORD DATE FOR INCOME DISTRIBUTION CUM CAPITAL WITHDRAWAL (IDCW) NOTICE is hereby given that Sundaram Trustee Company Limited, the Trustee to Sundaram Mutual Fund, has declared Income Distribution cum capital withdrawal (IDCW) on the face value of ₹ 10/- under the following scheme:

Scheme Name	Plan - Option	Record Date#		NAV per unit as on February 11, 2022 (₹)	
Condenses Aggressive Hubrid Found	Regular Plan - IDCW	February 17, 2022	0.260	28.1159	
Sundaram Aggressive Hybrid Fund	Direct Plan - IDCW	rebruary 17, 2022	0.377	40.6998	

Or subsequent business day if the specified date is a non-business day.

Income Distribution will be done/IDCW will be paid, net of tax deducted at source, as applicable.

Pursuant to the payment of IDCW, the NAV of the scheme will fall to the extent of payout and statutory levy, if applicable. The IDCW payout will be to the extent of above mentioned IDCW per unit or to the extent of available distributable surplus, as on the Record Date mentioned above, whichever is lower. Past performance may or may not be sustained in future. All unitholders under the IDCW Option of the above-mentioned scheme, whose name appears on the Register of Unitholders on the aforesaid Record Date, will be entitled to receive the IDCW. The above stated quantum of IDCW and the Record Date were approved by the Board of Directors of Sundaram Trustee Company Limited vide their resolution dated February 11, 2022.

Place: Chennai Date: February 12, 2022 For Sundaram Asset Management Company Ltd R Aiith Kumar Secretary & Compliance Officer

For more information please contact: Sundaram Asset Management Company Ltd (Investment Manager to Sundaram Mutual Fund)

CIN: U93090TN1996PLC034615

Corporate Office: 1st & 2nd Floor, Sundaram Towers, 46, Whites Road, Royapettah, Chennai-14. Contact No. (India) 1860 425 7237, (NRI) +91 40 2345 2215 Fax: +91 44 2841 8108. www.sundarammutual.com

Regd. Office: No. 21, Patullos Road, Chennai 600 002

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

ACCEL LIMITED

CIN: L30007TN1986PLC100219

Regd office: SFI Complex, III Floor, 178 Valluvar Kottam High Road, Nungambakkam, Chennai 600 034 Phone: 044-28222262, Email: companysecretary@accel-india.com



Website: www.accel-india.com

Extract of Unaudited Standalone and Consolidated Financial Results for quarter ended December 31, 2021

(Rs. in Lakhs)

SI. No.		Standalone						Consolidated					
	Particulars	Quarter Ended		Nine Months Ended Ye		Year Ended	Quarter Ended			Nine Months Ended		Year Ended	
		31.12.2021	30.09.2021	31.12.2020	31.12.2021	31.12.2020	31.03.2021	31.12.2021	30.09.2021	31.12.2020	31.12.2021	31.12.2020	31.03.2021
				(Unaudited)			(Audited)			(Unaudited)			(Audited)
1.	Total income from operations	2918.47	2775.11	31.64	7894.06	63.70	6911.60	2954.10	2781.02	2285.46	7943.45	4301.15	7081.49
2.	Net Profit for the period (before tax, exceptional and/or extraordinary item)	277.72	87.54	(196.15)	454.24	(409.24)	(347.91)	290.25	73.13	(57.42)	421.65	(430.11)	(644.86)
3.	Net Profit for the period before tax (after exceptional and/or extraordinary item)	277.72	87.54	(196.15)	454.24	(409.24)	142.83	290.25	73.13	(57.42)	421.65	(430.11)	(154.12)
4.	Net Profit for the period after tax (after exceptional and/or extraordinary item)	251.57	77.54	(196.15)	482.11	(409.24)	276.17	252.53	52.31	(84.99)	419.00	(477.14)	(80.47)
5.	Total Comprehensive Income for the year (Comprising proft / (loss) for the period (after tax) and other comprehensive income (afer tax)	278.99	60.10	(196.33)	509.01	(408.11)	291.95	279.95	39.53	(82.22)	458.89	(468.25)	(64.69)
6.	Paid up Equity Share Capital (Face Value Rs.2/- each)	1140.15	1140.15	1140.15	1140.15	1140.15	1140.15	1140.15	1140.15	1140.15	1140.15	1140.15	1140.15
7.	Earnings per Share (Face Value of Rs.2/- per share) (No Annualised)	0.44	0.14	(0.34)	0.85	(0.72)	0.51	0.44	0.09	(0.14)	0.73	(0.82)	(0.11)

Notes:

Place : Chennai

Date : 11.02.2022

- 1. The above unaudited results as reviewed by the Audit Committee were approved and taken on record by the Board at its meeting held on 10th February, 2022
- 2. The Company has filed Scheme of amalgamation with the Regional Director, Southern Region on 22nd September, 2020 for merging two wholly owned subsidiary companies, namely, M/s. Ensure Support Services (India) Limited and M/s. Computer Factory (India) Private Limited with the holding company. However, the Regional Director, Chennai vide order dated 9th November 2021 rejected the application for amalgamation. The Company has filed an application with National Company Law Tribunal [NCLT], Chennai to set aside the rejection order and to approve the merger.
- 3. During the previous year ended 31.03.2021, the Company has acquired the busniess operations of its wholly owned subsidiary companies viz. Ensure Support Services (India) Limited [ESSIL] from 01.08.2020 and Computer Factory (India) Private Limited [CFIPL] from 01.04.2020 on a slump sale basis. Accordingly, the results for the quarter ended 31st December 2021 are not comparable for the previous year on year period ended 31st December 2020. For and on behalf of the Board.

N R Panicker Chairman & Managing Director DIN: 00236198

1) This statement has been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS prescribed under Section 133 of the Companies Act, 2013 and other recognised accounting practices and policies to the exte 2) The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the stock exchange under Regulation 33 of

SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on Stock Exchange website viz. www.bseindia.com and Company's website www.savant-infocomm.co.in 3) The above results were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at the respective meeting held on 11 February 2022.

DIN: 00107236

For Savant Infocomm Limited Harsh Parikh

For and on behalf of the Board of Directors